



S.P.APPARELS LTD.

Regd. Office : 39-A, Extension Street, Kaikattipudur, AVINASHI - 641 654, Tamil Nadu, India.
Phone : +91-4296-714000 E-mail : spindia@s-p-apparels.com
Web : www.s-p-apparels.com CIN No.: L18101TZ2005PLC012295



November 28, 2025

Bombay Stock Exchange Limited

Phiroze Jeejeebhoy Towers,

Dalal Street,

Mumbai – 400 001.

Scrip Code: 540048

National Stock Exchange of India Limited

'Exchange Plaza',

Bandra-Kurla Complex, Bandra (East),

Mumbai – 400 051.

Symbol: SPAL

Sub: Newspaper publication of Postal Ballot Notice

Dear Sir/Madam,

In accordance with Regulation 30 of the SEBI (LODR) Regulations, 2015, please find enclosed herewith the copies of newspaper publication which are Published in the Financial Express (in English), & Dinamani (in Tamil) on November 28, 2025 of Postal Ballot Notice and e-voting Information in pursuant of section 108 of Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014.

This will also be made available on Company's website at www.spapparels.com

This is for your information and record.

Thanking You

For S.P.Apparels Limited

K.Vinodhini

Company Secretary and Compliance Officer

Encl: As above

"IMPORTANT"

Whilst care is taken prior to acceptance of advertising copy, it is not possible to verify its contents. The Indian Express Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever. Registered letters are not accepted in response to box number advertisement."



Housing and Urban Development Corporation Ltd.
(A Govt. of India Enterprise)
CIN: L74899DL1970GOI005276, GST No. 07AAACH0632A1ZF
Regd Office: Core-7A, HUDCO Bhawan, India Habitat Centre,
Lodhi Road, New Delhi-110003. Tel.: 011-24648160
Website: www.hudco.org.in, Email: cswhudco@hudco.org

PUBLIC NOTICE ADVERTISEMENT
SPECIAL REQUEST FOR RE-LODGE OF
TRANSFER WINDOW OF PHYSICAL SHARES

In terms of SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated July 2, 2025, a special window had been opened only for re-lodgement of transfer deeds, which were lodged prior to April 1, 2019 and rejected / returned / not attended, due to deficiency in the documents / process or otherwise. The re-lodgement window shall remain open for a period of six months i.e., from July 7, 2025 to January 6, 2026.

During this period, the securities that are re-lodged for transfer (including those requests that are pending with the Company / RTA, as on date) shall be issued only in demat mode, once all documents are found in order by RTA.

Eligible shareholders are requested to submit their request along with requisite documents to Company's Registrar and Transfer Agent (RTA), Beetal Financial & Computer Services Pvt. Ltd. at email ID beetalrta@gmail.com or at their office at Beetal House, 3rd Floor, 99 Madangir, Behind Local Shopping Centre, Near Dada Harsukh Das Mandir, New Delhi - 110062, or to the Company at cswhudco@hudco.org for further assistance.

For Housing and Urban Development Corporation Limited

Place: New Delhi Sd/- Vikas Goyal
Date: 27th November, 2025 Company Secretary & Compliance Officer



TATA POWER DELHI DISTRIBUTION LIMITED
A Tata Power and Delhi Government Joint Venture
Regd. Office: NDPL House, Hudson Lines, Kingsway Camp, Delhi-110 009
CIN No. U40109DL2001PLC111526, Website: tatapower-dcl.com

NOTICE INVITING TENDERS

Nov 28, 2025

TATA Power-DCL invites tenders as per following details:

Tender Enquiry No. Work Description	Estimated Cost/EMD (Rs.)	Availability of Bid Document	Last Date & Time of Bid Submission/ Date and time of Opening of bids
TPDDL/PMG/Tender/Power/ Purchase-2025-26/02 Notice Inviting bids for procurement of Up to 300 MW RTC/Slot wise power under Short Term arrangement for the period from 16.05.2026 to 30.06.2026.	As per Guidelines for short term procurement of power notified by the Ministry of power as amended time to time.	28.11.2025	17.12.2025; 1300 Hrs/ 17.12.2025; 1330 Hrs

Complete tender and corrigendum document is available on our
website www.tatapower-dcl.com → Vendor Zone → Tender / Corrigendum Documents



S.P. APPARELS LIMITED
CIN: L18101TZ2005PLC012295
Registered Office: 39 A, Extension Street, Kaikattipudur, Avinashi, Tirupur-641654.
Tel: 04296-714000 | E-mail: cs@spapparels.com | Website: www.spapparels.com

NOTICE OF POSTAL BALLOT

[Pursuant to Section 108 and 110 of Companies Act, 2013 read with rules 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014]

Notice is hereby given that Pursuant to the Provision of the Companies Act 2013 read with Companies (Management and Administration) Rules, 2014, Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015, Secretarial Standard on General Meetings ("SS-2") issued by Institute of Company Secretaries of India and guidelines prescribed by the Ministry of Corporate Affairs, for holding general meetings/conducting Postal ballot process through electronic voting (remote e-voting) vide General Circular nos. 14/2020 dated April 8, 2020, and 09/2024 dated September 19, 2024, to transact the following businesses by way of Special Resolution via Postal Ballot through Remote e-voting process:

S.No	Description of the Resolution
1.	Appointment of Mr. Srinivas Chidambaram as Independent Director

The Postal Ballot Notice is being sent to the members, whose name appeared in the Register of Members / maintained by the Depositories as on Friday, November 21, 2025 (the "Record Date") through e-mail to those shareholders, who have registered their e-mail address. The Postal Ballot Notice is also available at the website of the Company www.spapparels.com, in the website of the Stock Exchanges www.nseindia.com, www.bseindia.com and in the website of the RTA <https://instavote.linkintime.co.in> in the members can vote on the resolutions proposed in the said Postal Ballot Notice only by electronic means ("e-voting"). The Company has engaged the services of MUFG Intime India Private Limited to provide the e-voting facility. The detailed instructions on e-voting are provided in the postal ballot notice sent to the shareholders.

The remote e-voting schedule is as under:

Even (E-voting Event Number)	250858
Commencement of e-voting	Friday, November 28, 2025 at 9:00 A.M IST
Conclusion of e-voting	Saturday December 27, 2025 at 5:00 P.M IST
Record date for eligibility to vote	Friday November 21, 2025

The Board of Directors have appointed Mr.M.D.Selvaraj, (FCS No:960 CPNo:411), Practicing Company Secretary of M/s MDS & Associates LLP, to act as the Scrutinizer for conducting the postal Ballot process in a fair and transparent manner.

The resolution if approved shall be deemed to be approved on the last date of the e-voting i.e. Saturday December 27, 2025. The results of e-voting will be announced on or before December 30, 2025 and will be displayed on the company's website www.spapparels.com and on the website of RTA <https://instavote.linkintime.co.in> and the result will also be simultaneously communicated to NSE & BSE (Stock Exchanges). In case of any queries on e-voting you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of <https://instavote.linkintime.co.in> [under help section] or write an e-mail to enotices@in.mpmfsmfug.com or cs@spapparels.com.

By order of the Board of Directors

For S.P.Apparels Limited
P. Sundararajan
Chairman & Managing Director
DIN: 00003360

Place : Avinashi
Date : 27.11.2025

**Popular Vehicles & Services****POPULAR VEHICLES AND SERVICES LIMITED**

CIN: L50102KL1983PLC003741

Registered Office: Kuttukaran Centre, Mamangalam, Ernakulam, Cochin, Kerala, 682025
Tel: 484-2341134 Email ID: cs@popularv.com Website: www.popularmaruti.com

POSTAL BALLOT NOTICE TO THE MEMBERS OF THE COMPANY

Notice is hereby given pursuant to the provisions of Section 108 and 110 and other applicable provisions, if any, of the Companies Act, 2013 read with the Rule 20 & 22 of Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time, Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirement) Regulations, 2015 and such other applicable laws and regulations and Secretarial Standard-2 on General Meetings (the "SS-2") issued by the Institute of Companies Secretaries of India and in terms of the General Circulars issued by the Ministry of Corporate Affairs, Government of India (the "MCA") in relation hereto including General Circular No. 14/2020 dated April 08, 2020, General Circular No. 17/2020 dated April 13, 2020, General Circular No. 22/2020 dated June 15, 2020, General Circular No. 33/2020 dated September 28, 2020, General Circular No. 39/2020 dated December 31, 2020, General Circular No. 10/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated December 08, 2021, General Circular No. 03/2022 dated May 05, 2022, General Circular No. 11/2022 dated December 28, 2022 and General Circular No. 09/2023 dated September 25, 2023, 09/2024 dated September 19, 2024 and the latest being 03/2025 dated September 22, 2025 and any other relevant circulars and notifications issued by the Ministry of Corporate Affairs (herein collectively referred to as "MCA Circulars"), as amended from time to time (including any modification or re-enactment thereof for the time being in force), approval of members of Popular Vehicles and Services Limited ("the Company") is being sought for the resolutions to approve the appointment of Mr. Murali Narayanan (DIN-11358917) as an independent Director of the company by way of Postal Ballot through remote e-voting process only ('remote e-voting') as set out in the Postal Ballot Notice dated 10th November 2025. The Postal Ballot Notice is available on the Company's website www.popularmaruti.com and on the website of the stock exchange i.e., BSE Limited (BSE) at www.bseindia.com and National Stock Exchange of India Limited (NSE) at www.nseindia.com and on the website of Registrar and Transfer Agent (RTA) MUFG Intime India Private Limited (MUFG) (erstwhile Link Intime India Private Limited) at <https://instavote.linkintime.co.in>. In compliance with the aforesaid provisions and MCA Circulars, electronic copy of the Postal Ballot Notice ("the Notice") along with the Explanatory Statement have been sent through e-mail to all members who have registered their email IDs with the Depository Participant/Company/Registrar & Share Transfer Agent.

All members are hereby informed that

- 1) Date of completion of dispatch of Notice is Thursday, 27th November 2025.
- 2) In terms of the General Circulars issued by MCA, no physical ballot form is being dispatched by the Company and the members can communicate their assent and dissent through remote e-voting facility only.
- 3) Members holding Equity Shares as on the cut-off date i.e. 25th November 2025, are only entitled to cast their votes by remote e-voting facility. Any person, who is not a member as on the cut-off date, should treat this notice for information purpose only. The Company has engaged the services of MUFG Intime India Private Limited (MUFG) (erstwhile Link Intime India Private Limited) for providing remote e-voting facility to its members.
- 4) The Members holding shares in physical form and whose email ids are not registered with the Company as on the cut-off date are requested to register the same by sending an e-mail citing subject "Popular Vehicles Postal Ballot" to the RTA at rtm.helpdesk@in.mpmfsmfug.com and to the Company at cs@popularv.com with the name of registered shareholder(s), folio number(s) / DP Id / Client Id and number of equity shares held from the email address they wish to register to enable them to exercise their vote.
- 5) Members holding shares in dematerialized mode are requested to register/update their email ID with the relevant Depository Participants with whom they maintain their demat account(s).
- 6) The remote e-voting facility will be available, please refer the instructions mentioned in the Postal Ballot Notice for the same.
- 7) Pursuant to Rule 22(5), the Board of Directors of the Company vide passing of resolution on November 10, 2025 have appointed Mr. Mylador Cherian Sajumon, Practicing Company Secretary as Scrutinizer for conducting the postal ballot ('only through Remote e-Voting') in a fair and transparent manner.
- 8) The voting shall commence on Sunday, 30th November 2025 at 09:00 A.M (IST) and ends on Monday 29th December 2025 at 5:00 P.M (IST). The e-voting module shall be blocked thereafter and the voting shall not be allowed beyond 5:00 P.M. on Friday the 04th July, 2025.
- 9) Once the vote is cast on the resolution, the member will not be allowed to change it subsequently or cast vote again.
- 10) The resolutions, if approved, will be taken as having been duly passed on the last day specified for e-voting i.e. Monday 29th December 2025.
- 11) The results of the Postal Ballot will be announced within 2 (two) working days from the date of closing of the e-voting at the registered office of the Company and shall be communicated to BSE and NSE where the equity shares of the Company are listed and will also be displayed on the Company's website at www.popularmaruti.com and website of RTA at <https://instavote.linkintime.co.in>.
- 12) In case members have any queries regarding e-voting, they may refer (i) Frequently Asked Questions (FAQs) (ii) instavote e-Voting user manual available at help section of <https://instavote.linkintime.co.in> or Contact Mr. Ashish Upadhyay, e-voting assistant, e-voting, MUFG Intime India Private Limited, C-101, 247 Park, L.B. S Marg, Vikhroli (West) - 400083 or call on 022 - 49186000 or send a request to enotices@in.mpmfsmfug.com.

By Order of Board of Directors
Popular Vehicles and Services Limited

Sd/-

Varun T.V.
Company Secretary & Compliance Officer

Place: Kochi

Date: 27th November 2025

THE BUSINESS DAILY.

FINANCIAL EXPRESS

FOR DAILY BUSINESS.

financialexpress.com

LOBA GLOBAL LEADERSHIP AWARD 2025

Atul Dinkar Rane, CEO of BrahMos Aerospace (Retd.) and Director General at DRDO (Retd.), received LOBA's (Loyola Old Batches Association) Global Leadership Award 2025, and the Young Achiever Award was presented to Binoy Stephen, Co-founder of Y-Ultimate. Balagopal Chandrasekhar, Chairman of KSIDC and Founder & Managing Director of Peninsula Polymers Ltd., has been awarded the LOBA Award for Excellence (Public Award). The LOBA-instituted Global Leadership Awards (GLA), organized by the Loyola Old Batches Association, were presented last week at Subrahmanyam Hall, Trivandrum Club. Fr. Salvin Augustine SJ, Loyola School Director & Principal; Jacob Mathan, LOBA President; Alex Philip, Secretary; and Ram Mohan, Vice-President, addressed the ceremony. Dr. Sanjay Behari, Director of Sree Chitra Thirunal Institute of Medical Sciences, was the chief guest of the event. "Formed in 1975, LOBA is celebrating its 50th year. Loyola alumni hold distinguished positions across the world. We instituted the Leadership and Excellence Awards to honour these achievers from different fields and to inspire many others," said Jacob Mathan, LOBA President.

**ICL FINCORP'S NEW NCD ISSUE**

ICL Fincorp launched its latest public issue of Secured Redeemable Non-Convertible Debentures (NCDs), last week on 17th November 2025. With an effective yield of up to 12.62%, this offering presents an attractive and secure investment opportunity for those seeking flexible tenures. The NCD issue will remain open until 28th November 2025 and is rated CRISIL BBB-/STABLE. Each NCD carries a face value of Rs.1,000, and the issue offers ten options, with tenures of 13, 24, 36, 60 and 70 months, with monthly, annual and cumulative interest options with interest rates ranging from 10.50% to 12.62%. The minimum application amount is Rs.10,000, making it accessible to a broad spectrum of investors. With a legacy of 34 years, ICL Fincorp continues to serve as a trusted financial partner under the visionary leadership of CMD, Adv. K.G. Anilkumar. ICL's growing presence spans 10 states - Kerala, Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Karnataka, Maharashtra, Odisha, Gujarat, West Bengal and Goa. The acquisition of Salem Erode Investments, a BSE-listed NBFC with a 93-year history in Tamil Nadu, has further reinforced our position in the financial sector.

**KFON TO PROVIDE INTERNET CONNECTIVITY IN TECH PARKS**

KFON has initiated preliminary discussions to provide high-speed internet connectivity to major tech parks in Kerala, including Technopark, Infopark and Cyberpark. As part of the first phase, discussions were held with the respective park authorities, and the required technical details were shared. The initiative is set to strengthen Kerala's digital infrastructure by offering companies in these tech parks secure, high-speed connectivity with 99.5% uptime and enhanced network stability. This is anticipated to support data-intensive operations, video conferencing, and other essential digital services more efficiently. Enhanced internet access across the state's tech parks is expected to contribute to the continued growth of Kerala's IT sector. "KFON is implementing this project in a manner that can effectively compete with private internet service providers," said Dr. Santhosh Babu IAS (Retd.), Managing Director, KFON. He emphasized that improved digital infrastructure will further support the operational efficiency of companies within the tech parks.

VERITAS FINANCE LIMITED ANNOUNCES THE APPOINTMENT OF DHEERAJ MOHAN AS CHIEF STRATEGY OFFICER AND HEAD - INVESTOR RELATIONS

Veritas Finance Ltd. (formerly known as Veritas Finance Private Ltd.) has appointed Dheeraj Mohan as Chief Strategy Officer and Head - Investor Relations. Dheeraj Mohan brings over 23 years of experience across the capital markets, wealth management, and banking sectors. Before joining Veritas, he served as the Head of Strategy & Investor Relations, Analytics, and Customer Experience at Equitas Small Finance Bank, where he was a Senior Management Personnel and part of the Bank's management. He has previously worked with Anand Rath and Edelweiss Financial Services in wealth advisory and investment services, and has served as Product Head at Pioneer Invest Corp Ltd. He has also been associated with Cholamandalam Investment and Finance Company, where he focused on new initiatives, product distribution, & strategy. Dheeraj holds an MBA from the Kirtoskar Institute of Management and a Bachelor of Commerce (B.Com) degree from Mar Ivanios College. He is a certified ESG Professional from the Institute of Directors (IOD), India, and has completed executive education programs from INSEAD in Strategic Management in Banking and Strategy in the Age of Digital Disruption.

INDIA INTERNATIONAL SCIENCE FESTIVAL CURTAIN RAISER AT BRIC-RGCB

BRIC-Rajiv Gandhi Centre for Biotechnology (RGCB) hosted the Kick-off event for the India International Science Festival (IISF) 2025 last week here at Trivandrum. The event served as a precursor to the main festival, which will take place in Chandigarh from December 6-9, 2025, under the national theme "Vigyan Se Samruddhi: For Aatmanirbhar Bharat." The aim was to raise awareness about IISF 2025 and to showcase the cutting-edge research and services being conducted at BRIC-RGCB. The IISF seeks to bring together scientists, researchers, innovators, entrepreneurs, students, and the public to celebrate science, share knowledge, and collectively enhance India's scientific capabilities. "World need innovative solutions driven by science to tackle many of the existing and future challenges and festivals like IISF is a platform to attract young minds into science," said Dr. Santhosh Kumar T R, Director (Additional Charge), BRIC-RGCB, in his opening remarks at the event. Vivekananda Pai, Secretary General of Vijnana Bharati (VIBHA), provided an engaging overview of IISF 2025, while Dr K B Harikumar, Scientist, BRIC-CDFD, briefed the students about the "D.E.S.I.G.N for BioE3" challenge launched by the Government of India, as part of the IISF curtain raiser.

**CORPORATE BRIEFS****CAMPAIGN FOR EFFICIENT & FASTER SETTLEMENT OF UNCLAIMED FUNDS IN FINANCIAL SECTOR METRO CITIES CATEGORY - BENGALURU**

The State Level Bankers' Committee Karnataka and Canara Bank organized a special camp on "Unclaimed Assets in the Financial Sector" at the Zilla Panchayat Auditorium, Bengaluru Urban. The camp, held as part of the nationwide campaign running from October 1 to Dec. 31, 2025, witnessed active participation from over 200 individuals, including bankers, beneficiaries, and representatives from various implementing agencies. The event was inaugurated by the presence of esteemed dignitaries including Yathish R, IAS, CEO, Zilla Panchayat Bengaluru Urban; Bhavendra Kumar, ED, Canara Bank; Smt. Kaya Tripathi, Regional Director, Reserve Bank of India; Shambhu Lal, Chief General Manager, Canara Bank; Mahesh M. Pai, CGM Canara Bank Bengaluru Circle; M. Bhaskar Chakravarthy, Convenor, SLBC Karnataka & General Manager Canara Bank; Smt. Yashodha, CAO, Bengaluru Urban, alongside senior executives from the RBI & member banks. At the outset of the meeting, Shambhu Lal, Chief General Manager, Canara Bank welcomed the dignitaries on the dais and stressed upon the importance of the campaign.

**PNB METLIFE PARTNERS WITH AIC GUSEC & XCELEVATE SKILLS FOUNDATION TO LAUNCH 'FUTUREREADY - SKILLING FOR EMPLOYABILITY' PROGRAM IN CHENNAI**

PNB MetLife India Insurance Company Limited (PNB MetLife) has launched its CSR initiative, 'FutureReady - Skilling for Employability', in partnership with AIC GUSEC - Gujarat University Startup & Entrepreneurship Council, and Xcelebrate Skills Foundation - a social impact startup. The program has been designed to empower underprivileged youth with 21st century skills, and support social-impact startups to create inclusive livelihood opportunities. The first batch of 29 beneficiaries has been selected from over 750 nominations. Of these, 23 students are from the state of Tamil Nadu, while the remaining participants are from Delhi, UP, Telangana and Chhattisgarh. They will undergo intensive training and mentorship in Chennai to prepare for job placement and income-generation opportunities. These young participants will be the first in their families to secure skilled professional positions, through Xcelebrate's hiring partnership with multinationals, marking a transformative step toward breaking generational barriers. In addition to skilling youth, the initiative also focuses on nurturing early-stage social-impact startups that emphasize training, mentorship, and employment creation, amplifying the reach and sustainability of the program.

CANARA BANK BECOMES FIRST LENDER THIS FISCAL TO RAISE CAPITAL THROUGH AT1 BONDS

Canara Bank has emerged as the first bank in the current Financial Year to tap the Additional Tier-1 (AT1) bond market, launching a Rs.3500 crore issue to strengthen its capital base and support future growth plans. The issue is scheduled on Friday 28th of November, 2025 on the Electronic Bidding platform of NSE. Canara Bank is raising upto Rs.3500 crore through Basel III-compliant AT1 bonds, with the issue structured around a base component of Rs.1000 crore and a green shoe option of Rs.2500 crore to meet strong investor demand. Market report indicate that this is likely the first AT1 issuance by any bank in the domestic market on the ongoing financial year, marking a key opening of the Tier-1 segment after a prolonged lull. The AT1 bond issue forms part of the broader capital raising programme of up to Rs. 9500 crore for the year, combining Tier-1 and Tier-2 instruments to bolster regulatory capital ratios under Basel III norms.

SCOPE welcomes the implementation of the four Labour Codes by the GOI. Atul Sobti DG, SCOPE said, "SCOPE remains committed to supporting PSEs in ensuring smooth and effective implementation. The Labour Codes will significantly contribute in building Viksit & Aatmanirbhar Bharat, ensuring India's economic growth remains inclusive, equitable, & future ready." SCOPE has been an active participant in consultative processes & stakeholder discussions leading to the formulation of the Labour Codes contributing perspectives from the public sector and supporting the Government's reform agenda.

OIL has successfully completed the capping operation at Well, Kharsang Oil Field in Arunachal Pradesh, following a blowout on Oct. 30, 2025, causing uncontrolled gas release. OIL's Crisis Management Team, aided by experts from Cudd Well Control, USA, & GeoEnpro Petroleum Ltd, safely removed the damaged Blowout Preventer & installed a pre-positioned capping stack. This operation with precision & teamwork, stopped the gas discharge and marked a major milestone in well control efforts. Next phases will follow operational protocols.

NBCC under the MoHUA, GOI has signed a formal agreement with the NMRDA for the development of the Naveen Nagpur Project, an ambitious township spread across 692 hectares. The agreement is in continuation of the MoU signed on 8th Sept., 2025. The first phase of the project is valued at an estimated 2966 cr. ujrut.

MS MINI T. M. ASSUMES CHARGE AS EXECUTIVE DIRECTOR OF INDIAN BANK

Ms Mini TM has assumed charge as Executive Director of Indian Bank on 24th November, 2025. She started her banking career as Probationary Officer in 1994 with Federal Bank and subsequently moved to Vijaya Bank as Financial Analyst in 2007 which got amalgamated with Bank of Baroda, where she rose to the rank of Chief General Manager in February 2025. Ms Mini T. M. is a graduate in Agriculture, MBA (Finance), and a Certified Associate of Indian Institute of Bankers. She is also a certified Financial Risk Manager from GARP, USA apart from having insights through Strategic Leadership for Transforming Tomorrow from IIM Ahmedabad (with Alumni Status). With a vast banking experience of more than thirty-one years, she served in various strategic positions, holding the rank of Zonal Manager in Pune, Bangalore and New Delhi Zones apart from heading the most challenging verticals like Retail Liabilities, Mid Corporate Relationship and PSU Business at Corporate Office of BoB.

**CANARA BANK ANNOUNCES APPOINTMENT OF SHRI. SUNIL KUMAR CHUGH AS EXECUTIVE DIRECTOR**

Canara Bank is pleased to announce the appointment of Sunil Kumar Chugh as ED of the Bank, with effect from November 24, 2025, for a period of 3 years. Before this elevation, Sunil Kumar Chugh was serving as the Chief General Manager at Punjab National Bank. Shri Chugh brings over three decades of rich and diverse experience in the banking sector. During his tenure at Punjab National Bank, Chugh was instrumental in steering multiple transformational initiatives, making significant contributions to the bank's digital, retail, and corporate banking strategies. His leadership in strengthening risk management, compliance, and credit monitoring frameworks has been widely recognised. Chugh previously led large corporate branches in Kolkata, Ahmedabad, and Mumbai at the erstwhile Oriental Bank of Commerce, along with managing key responsibilities at the Corporate Office and various Controlling Offices across different banks. His wide-ranging experience includes Corporate Credit, Foreign Exchange, Recovery and Resolution of Stressed Assets, and Credit Monitoring, which enhance his leadership and strategic decision-making skills.

**NEW GOVERNING BODY FOR KERALA BANK**

A new Governing Body has taken charge at the Kerala State Cooperative Bank (Kerala Bank). P. Mohanan Master (Kozhikode) was elected as President and Adv. T.V. Rajesh (Kannur) as Vice President. The election to the Governing Body was held on Nov. 21. The winners were declared by the Returning Officer after counting the votes at the bank's head office in Thiruvananthapuram on 24th. The newly elected members of the Governing Body held their first meeting and elected the President and Vice President. Other Governing Body members: Binil Kumar (Pathanamthitta); P. Ganakumar (Alappuzha); Adv. Jose Tom (Kottayam); Adv. V. Salim (Ernakulam); M. Balaji (Thiruvananthapuram); P. Gaganar (Wayanad); Adhin A. Nair (Kollam); Adv. Sreeja S (Thiruvananthapuram); A.M. Mary (Kasaragod); Sreeja M.S (Idukki); Swaminathan O.V. (Palakkad); Shibu T.C (Urban Bank Representative). The term of the Governing Body is for five years.

